



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். CP 705/B/2017

திரு.A.ஆனந்தராஜ்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக  
உதவியாளர்(பொது),  
திருப்பூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCKDOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில் மனுதாரர் திரு.A.ஆனந்தராஜ், அவர்களும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.எம்.சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது), திருப்பூர் மாவட்டம் அவர்களும் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 19.09.2017 தேதியிடப்பட்ட மனுவில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தொட்டிபாளையம் கிராமம், கல்லம்பாளையம் பகுதியில் உள்ள வார்டு B, பிளாக்-5, T.S.No.1, T.S.No.13, T.S.No.47, T.S.No.47/1 ஆகியவற்றிற்கான இடங்களின் பட்டாதாரர் பெயர் என்ன, அந்த நிலம் சர்வே ரெக்கார்டுகளின்படி எந்த உபயோகத்தில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது, மேற்படி இடங்கள் தற்போது யாருடைய பயன்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான தகவல்களை கோரி பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 28.10.2017 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 08.11.2017 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், இவ்வழக்கின் மீது தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரர் கோரிய அனைத்து இனங்களுக்கான தகவல்களை ஏற்கனவே 14.12.2017 அன்று வழங்கியுள்ளதாகவும், மீண்டும் 09.11.2020 அன்று தகவல்கள் வழங்கப்பட்டு, மனுதாரரும்

வழங்கப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், மேற்படி மனுதாரருக்கு வழங்கிய தகவல்கள் மற்றும் மனுதாரரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் ஆகியவைகளை, மின்அஞ்சல் வாயிலாக இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மேற்படி பொதுத் தகவல் அலுவலரின் கூற்றினை உறுதி செய்யும் வகையில் மனுதாரர் அவர்கள் தான் கோரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும், வழங்கப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக உள்ளது என்றும், எனவே இவ்வழக்கின் மீது எவ்வித விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

5. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதையும், மனுதாரரும் திருப்திகரமாக தகவல்கள் கிடைக்கப்பெற்றதால் விசாரணையை முற்றாக்கும்படி தெரிவித்ததன் அடிப்படையிலும், இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்யப்படுகின்றது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். CP 705/B/2017**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),  
திருப்பூர் மாவட்டம்.

திரு.A.ஆனந்தராஜ்,  
கடை எண்.1,பனியன் பஜார்,  
நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்,  
காதர்பேட்டை,  
திருப்பூர் - 641 601.

Copy to: File  
SJPS-18-11-2020